

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,480 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ இப்போது நாம் முக்கியமான இன்னொரு தடுப்பு மருந்து இலக்கை எட்டியுள்ளோம். முதலாவது தடுப்பூசி மருந்தளவைப் பெற்றுக்கொள்வதில் 75%-ஐ நியூ சவுத் வேல்ஸ் எட்டியுள்ளது. மக்கள் தொகையில் 42% ஆனோருக்கு தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்டுள்ளன. அக்டோபர் நடுப்பகுதி அளவில், 70% ஆனோருக்கு முழுமையாகத் தடுப்பூசிகள் போடப்படவேண்டும் என்ற எமது இலக்கினை நாம் அடைந்துவிடுவோமென்ற அதிக நம்பிக்கையை இது எமக்குத் தருகிறது.
- ▶ நியூ சவுத் வேல்ஸ்-ஐச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாக்கப்படுவதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக, உங்கள் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி மருந்தளவுகளை (டோஸ்களை) பெறுவதற்கு nsw.gov.au-இல் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
- ▶ போனி ஹில்ஸ்-இல் (Bonny Hills) கழிவு நீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் நோய்த்தொற்றாளர் யாரும் இன்னும் கண்டறியப்படவில்லை. தயவுசெய்து விழிப்பாக இருங்கள்.
- ▶ மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் முன்னர் குறிப்பிடப்பட்ட புறநகர்கள் பற்றி நாங்கள் தொடந்தும் கரிசனையுடன் இருக்கிறோம். கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளின் குடியிருப்பாளர்களாகிய உங்களுக்கு நன்றி. பரிசோதனையைச் செய்துகொள்ளவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவும் முன் வருமாறு லிவர்பூல் (Liverpool) மற்றும் பரமட்டா (Parramatta) பகுதிகளில் வாழும் மக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
- ▶ கிளேப் (Glebe), வோட்டர்லூ (Waterloo), ரெட்ஃபேர்ன் (Redfern) மற்றும் மரிக்வில் (Marrickville) ஆகிய இடங்களில் உள்ள நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம். தயவுசெய்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முன்வாருங்கள் அத்துடன் நோய் அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். இலேசான நோயறிகுறிகள் தென்பட்டாலும்கூட பரிசோதனையைச் செய்துகொள்ள முன்வாருங்கள்.
- ▶ டெல்டா வகை நோய்க்கிருமியால் நாம் கூடியளவு நோய்ப்பரவலைக் கண்டுள்ளோம். ஆனால், சிறுவர்களில் பெரும்பாலானோர் நோயறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை அல்லது மிகவும் குறைந்தளவான நோயறிகுறிகளை மாத்திரமே கொண்டுள்ளனர். ஒருசில சிறுவர்கள் மாத்திரமே தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்படுவதை நாம் பார்த்துள்ளோம்.
- ▶ குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு கடினமாக காலத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் ஊடாக, ஒரு இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு நம்பிக்கை ஒளி எமக்குத் தென்படுகிறது.